

Register Number :

Name of the Candidate :

5 5 4 2

B.B.A. DEGREE EXAMINATION, 2011

(SECOND YEAR)

(PART - III)

(PAPER - V)

**230. FINANCIAL AND COST
ACCOUNTING**

December]

[Time : 3 Hours

Maximum : 100 Marks

SECTION – A (10 × 2 = 20)

Answer any TEN questions.

ALL questions carry equal marks.

1. (a) Double entry.
- (b) Book – Keeping.
- (c) Trial balance.
- (d) Time keeping.

Turn Over

- (e) Journal account.
 (f) Profit and Loss account.
 (g) Reserves.
 (h) Economic Order Quantity.
 (i) Creditors.
 (j) Sundries.
 (k) Re – order level.
 (l) Working capital.

SECTION – B (4 × 10 = 40)

Answer any FOUR questions.

ALL questions carry equal marks.

2. Explain the nature and objectives of accounting.
3. Describe the purpose and outcome of income and expenditure account.
4. Write notes on different aspects of material costing.
5. Mention the differences between reserves and provisions.

11. ஒரு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தின் டிசம்பர்-31, 2008-ம் ஆண்டு முடிவடையும் ஆறு மாத கால கணக்கு விபரங்கள் பின் வருமாறு:
- மூலப்பொருள் பயன்படுத்தியது - ₹ 1,50,000.
 நேரடிக்ஷலி - ₹ 1,20,000.
 தொழிற்சாலை மேற்சலவுகள் - ₹ 30,000.
 நிர்வாகக் சலவுகள் - ₹ 15,000.
 அடக்கவிலை அறிக்கையைத் தயாரித்து, ஒரு இயந்திரம் தயாரிக்கத் தேவையான விலைப்பொருள்களைக் கணக்கிடு.
 மூலப்பொருள் மதிப்பு - ₹ 1,250.
 உற்பத்திச் செலவு - ₹ 750.
 விற்பனை விலைகள் இலாபம் - 20%.

10. கீழ்க்காணும் விவரத்தில் இருந்து 2005 - ஆம் ஆண்டு இறுதிக்கணக்கை ஆண்டவன் ஏஜென்சி ஏட்டில் தயாரிக்கவும்.

	பற்று ₹	வரவு ₹
முதல்		1,00,000
எடுப்பு	18,000	
கட்டிடம்	15,000	
அறைகலன்	7,500	
கார்	25,000	
ஹரியிடம் கடன்		15,000
வட்டி செலுத்தியது	900	
விற்பனை		1,00,000
கொள்முதல்	75,000	
பொதுச்செலவுகள்	25,000	
தொடக்க சரக்கு	15,000	
கூலி	2,000	
காப்பீடு	1,000	
கழிவு பெற்றது		7,500
கடனாளிகள்	28,100	
வங்கி	20,000	
கடனீந்தோர்		10,000

6. From the following balances, taken from the Trial Balance of Suresh, prepare a Trading and Profit and Loss account for the year ending 31st December, 2008.

Particulars	Dr ₹	Cr ₹
Stock on 1.1.2008	2,000	--
Purchases and Sales	20,000	30,000
Returns	2,000	1,000
Carriage	1,000	--
Cartage	1,000	--
Rent	1,000	--
Interest received	--	2,000
Salaries	2,000	--
General expenses	1,000	--
Discount	--	500
Insurance	500	--

The Closing Stock on 31st December, 2008 was ₹ 5,000.

Turn Over

7. Prepare a Cost Sheet from the following details:

Material Consumed	₹ 16,000
Wages paid	₹ 12,000
Works overhead	50% on wages.
Administration expenses	10% on works cost.
Selling expenses	5% on works cost.
Profit expected	20% on cost.

SECTION - C (2 × 20 = 40)

Answer any TWO questions.

ALL questions carry equal marks.

8. Discuss the differences between Trial Balance and Balance Sheet with suitable illustrations.
9. Classify the overhead expenses and explain the importance of overheads.

7. கீழ்க்காணும் விபரங்களிலிருந்து அடக்கவிலை பட்டியல் தயாரிக்கவும்.

கச்சாப் பொருள் நுகர்வு	₹ 16,000
கூலி செலுத்தியது	₹ 12,000

உற்பத்தி மேற்செலவுகள் 50% கூலியில்

அலுவலகச் செலவுகள் 10% உற்பத்தி விலையில்

எதிர்நோக்கும் இலாபம் அடக்கவிலையின் 20%

பகுதி - இ (2 × 20 = 40)

எந்தனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்கவும்.

அனைத்து வினாக்களுக்கும் சம மதிப்பெண்கள்.

8. இருப்புச் சோதனைக்கும் இருப்பு நிலைக்கொடுப்புகும உள்ள வேறுபாடுகளைத் தகுந்த எடுத்துக்காட்டுக்களுடன் விவரிக்கவும்.

9. மேற்செலவுகளை வகைப்படுத்தி மேற்செலவுகளின் முக்கியத்துவத்தை விளக்கவும்.

Turn Over

11. The accounts of a machine manufacturing company disclose the following information for the six month ending 31st December, 2008.

Material used	1,50,000
Direct Wages	1,20,000
Factory overheads	30,000
Administrative expenses	15,000
	₹

Prepare the cost sheet of the machine and calculate the price which the company should quote for the manufacture of a machine requiring materials valued ₹ 1,250 and expenditure in productive wages of ₹ 750 so that the price might yield a profits of 20% on selling price.

தமிழாக்கம்

பகுதி - அ (10 × 2 = 20)

ஏதேனும் பகுதி வினாக்களுக்கு விடையளி.

அனைத்து வினாக்களுக்கும் சம மதிப்பெண்கள்.

1. கீழ்க் கண்டவற்றில் ஏதேனும் பகுதிகளை சிறிதளவு தருக.

(அ) இரட்டைப்பதிவு முறை.

Turn Over

(அ) கணக்கெடுகள் பராமரிப்பு.

(ஆ) இருப்பாய்வு.

(ஈ) காலம் காத்தல்.

(உ) குறிப்பெடுக்க கணக்கு.

(ஊ) இலாப நடவடிக்கைகளுக்கான கணக்கு.

(எ) காப்புகள்.

(ஏ) சிக்கன அளவு கொள்முதல்.

(ஐ) கடனீந்தோர்.

(ஐ) பல்வகை செலவுகள்.

(ஐ) மறு ஆணை அளவு.

(ஐ) நடப்பு முலதனம்.

பகுதி - ஆ (4 × 10 = 40)

ஏதேனும் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கவும்.

அனைத்து வினாக்களுக்கும் சம மதிப்பெண்கள்.

2. கணக்கியலின் இயல்பு மற்றும், நோக்கங்களை விளக்கவும்.

3. பெறுதல் மற்றும், செலுத்தீதீதல் கணக்கின் நோக்கம் மற்றும், வெளிப்பாடுகளை விவரிக்கவும்.

4. மூலப்பொருள் அடக்கவியலின் பல்வேறு சிறப்பம்சங்கள் பற்றிச் சுறிப்புகள் எழுதுக.

5. காப்புகள் மற்றும், ஒதுக்கீடுகளின் வேறுபாடுகளைக் குறிப்பிடுக.
6. சுரேஷ் என்பவர் இருப்புச் சோதனையின் இருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து 31, டிசம்பர், 2008-ஆம் ஆண்டு முடிவுக்கான வியாபார மற்றும், லாப நட்டக் கணக்கைத் தயாரிக்கவும்.

விவரங்கள்	பற்று ₹	வரவு ₹
1.1.2008 அன்று சரக்கிருப்பு	2,000	--
கொள்முதல் மற்றும், விற்பனை	20,000	30,000
திருப்பம்	2,000	1,000
துக்குக்கூலி	1,000	--
வண்டிச் சத்தம்	1,000	--
வாடகை	1,000	--
வட்டி பெற்றது	--	2,000
சம்பளம்	2,000	--
பொதுச்செலவுகள்	1,000	--
தள்ளுபடி	--	500
காப்பீடு	500	--

31.12.2008 அன்று சரக்கிருப்பு ₹ 5,000.

10. From the following Trial balance of M/S Andavan Agencies, prepare final accounts for the year 2005.

	Debit ₹	Credit ₹
Capital	--	1,00,000
Drawings	18,000	--
Buildings	15,000	--
Furniture	7,500	--
Motor Van	25,000	--
Loan from Hari	--	15,000
Interest paid	900	--
Sales	--	1,00,000
Purchase	75,000	--
Opening Stock	25,000	--
General expenses	15,000	--
Wages	2,000	--
Insurance	1,000	--
Commission received	--	7,500
Debtors	28,100	
Bank	20,000	
Creditors		10,000

Turn Over